



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 31	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2023 லு	ஆகஸ்ட் மீ	1 ம
No.		Poudouchéry	Mardi	1	AOÛT	2023 (10 Sravana 1945)
No.		Puducherry	Tuesday	1st	August	2023

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
மாவட்ட நீதிபதியால் எடுக்கப்படும் .. மேல்நடவடிக்கைகள்	564	Procédure du Magistrat de District ..	564	Proceedings of the District Magistrate	.. 564
அரசு அறிவிக்கைகள்	.. 574	Notifications du Gouvernement ..	574	Government Notifications	.. 574
அரசு அறிவிப்புகள்	.. 581	Notices du Gouvernement	.. 581	Government Notices	.. 581
ஒப்ப அறிவிப்புகள்	.. 584	Avis d'appel d'offres	.. 584	Tender Notices	.. 584
சாற்றறிக்கைகள்	.. 587	Annonces	.. 587	Announcements	.. 587

காரைக்கால் நகராட்சி, காரைக்கால்

எண் 02/D3/JE(M)/ES/2023-24.

அறிவிப்பு

காரைக்கால் நகராட்சியில் உள்ள காரைக்கால் வருவாய் கிராமத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சாலை பகுதிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் அடியிற்கண்ட அட்டவணையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தேவைப்படுவதால், 1973-ஆம் ஆண்டு புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் பிரிவு 256 மற்றும் 109 பிரிவுடன் சேர்த்து மற்றும் G.O. Ms. No. 29/LAS/2004, Puducherry, dated 23-08-2004 அதிகாரத்தின்படி நகராட்சி பொது வீதிகளாக அறிவிக்க உத்தேசித்துள்ளது. மேற்படி வீதிகளின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்களிடம் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 30 (முப்பது) நாட்களுக்குள் நகராட்சிக்கு தெரிவிக்கும்படி கோரப்படுகிறது. அவ்வாறு முப்பது நாட்களுக்குள் ஆட்சேபனை ஏதும் பெறப்படவில்லை என்றால் அவ்வட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள் பொதுமக்களின் உபயோகத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் என்பதனை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேலும், கீழ்க்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள வீதிகளின் வரைபடங்கள், அலுவலக நேரங்களில் இவ்வலுவலகப் பொறியியல் பிரிவினை அணுகி பார்வையிடலாம்.

காரைக்கால் நகராட்சி 1. உதயம் நகர்

நகரின் பெயர்	தெரு பெயர்	வருவாய் கிராமம்	மறு அளவீடு எண்	பட்டா எண்	உரிமையாளர் பெயர்	அளவு			
						நீளம்	அகலம்	பரப்பளவு	குறிப்பு
காரைக்கால் நகராட்சி உதயம் நகர்	ரோடு A	25. கோவில்புத்து வருவாய் கிராமம்	C/853/1/A	828	1. குஞ்சிதபாதம்(ஏ)வெங்கடாசலம் த/பெ.குப்படுத்தி பட்டையாச்சி	14.0m வடக்கு 12.0m தெற்கு	3.0m கிழக்கு 2.9m மேற்கு	0.00.38 Sq.mts	கிழக்கு மேற்கு சாலை
	ரோடு B				3. ரஜாத் மரைக்கார் த/பெ.ஷேக் குஹமது மரைக்காயர்	85.4m வடக்கு 86.6m தெற்கு	6.0m கிழக்கு 7.0m மேற்கு	0.05.59 Sq.mts	கிழக்கு மேற்கு சாலை
	ரோடு C				4. அப்துல் அஜித் மரைக்காயர்(ஏ) குகமது லட்சுமி த/பெ.ஷேக் குஹமது மரைக்காயர்	6.1m வடக்கு 6.1m தெற்கு	27.6m கிழக்கு 26.6m மேற்கு	165 Sq.mts	வடக்கு தெற்கு சாலை
	ரோடு D				5. குஹமது திப்ராகிம் மரைக்காயர் த/பெ.ஷேக் குஹமது மரைக்காயர்	6.1m வடக்கு 6.1m தெற்கு	27.7m கிழக்கு 27.7m மேற்கு	169 Sq.mts	வடக்கு தெற்கு சாலை
					6. குஹமது உசேன் மரைக்காயர் த/பெ. ஷேக் குஹமது மரைக்காயர்				
					7. தம்பி சாயபு மரைக்காயர் த/பெ.கு.அகமது மரைக்காயர்				

நகரின் பெயர்	தெரு பெயர்	வருவாய் கிராமம்	மறு அளவீட்டு எண்	பட்டா எண்	உரிமையாளர் பெயர்	அளவு			
						நீளம்	அகலம்	பரப்பளவு	குறிப்பு
காரைக்கால் நகராட்சி உதயம் நகர்	ரோடு E	25. கோவில்புத்து வருவாய் கிராமம்	C/8/5/3/1/A	828	1. குஞ்சிதபாதம்(எ)வெங்கடாசலம் த/பெ.குப்புலுத்து பண்டாச்சி 2. காதர் முகைதீன் சாயு த/பெ. கு. முஹமது மரைக்காயர் 3. ரஜாத் மரைக்காயர் த/பெ. ஷேக் முஹமது மரைக்காயர் 4. அப்துல் அஜித் மரைக்காயர்(எ) முகமது லத்தீப் த/பெ. ஷேக் முஹமது மரைக்காயர்	6.1m வடக்கு 6.1m தெற்கு	19.7m கிழக்கு 19.6m மேற்கு	120 Sq.mts	வடக்கு தெற்கு சாலை
	ரோடு F					6.1m வடக்கு 6.1m தெற்கு	54.8m கிழக்கு 53.8m மேற்கு	330 Sq.mts	வடக்கு தெற்கு சாலை
	ரோடு G					49.7m வடக்கு 50.0m தெற்கு	6.1m கிழக்கு 6.1m மேற்கு	304 Sq.mts	கிழக்கு மேற்கு சாலை
	ரோடு H					50.2m வடக்கு 48.2m தெற்கு	6.4m கிழக்கு 6.1m மேற்கு	307 Sq.mts	கிழக்கு மேற்கு சாலை
காரைக்கால் நகராட்சி உதயம் நகர்	ரோடு I	25. கோவில்புத்து வருவாய் கிராமம்	C/8/5/3/1/A	828	5. முஹமது திப்ராகிம் மரைக்காயர் த/பெ. ஷேக் முஹமது மரைக்காயர் 6. முஹமது உசேன் மரைக்காயர் த/பெ. ஷேக் முஹமது மரைக்காயர் 7. தம்பி சாயு மரைக்காயர் த/பெ. கு. அகமது மரைக்காயர்	36.8m வடக்கு 36.9m தெற்கு	6.1m கிழக்கு 6.1m மேற்கு	224 Sq.mts	கிழக்கு மேற்கு சாலை
	ரோடு J					2.2m வடக்கு 2.2m தெற்கு	25.4m கிழக்கு 24.0m மேற்கு	54 Sq.mts	வடக்கு தெற்கு சாலை
	ரோடு K					118.2m வடக்கு 120.1m தெற்கு	6.1m கிழக்கு 7.0m மேற்கு	810 Sq.mts	கிழக்கு மேற்கு சாலை

காரைக்கால் நகராட்சி
2.காவலன் நகர்

நகரின் பெயர்	தெரு பெயர்	வருவாய் கிராமம்	மறு அளவீட்டு எண்	பட்டா எண்	உரிமையாளர் பெயர்	அளவு			
						நீளம்	அகலம்	பரப்பளவு	குறிப்பு
காரைக்கால் நகராட்சி காவலன் நகர்	ரோடு 1	25. கோவில்பத்து வருவாய் கிராமம்	C/8/5/3/1/1A C/8/9/2/4/2 C/8/9/2/4/1/6	828	1. குஞ்சிதபாதம்(எ)வெங்கடாசலம் த/பெ.குப்புழுத்து பட்டயாச்சி 2. காதர் முகைதீள் சாயபு த/பெ.கு.முஹமது மரைக்காயர் 3. ரஜாத் மரைக்காயர் த/பெ.வேக் முஹமது மரைக்காயர் 4. அப்துல் அஜித் மரைக்காயர்(எ) சுகமது லட்தீப் த/பெ.வேக் முஹமது மரைக்காயர்	6.1m வடக்கு 6.1m தெற்கு	70.4m கிழக்கு 71.2m மேற்கு	432 Sq.mts	வடக்கு தெற்கு சாலை
காரைக்கால் நகராட்சி காவலன் நகர்	ரோடு 2	25. கோவில்பத்து வருவாய் கிராமம்	C/8/5/3/1/1A C/8/9/2/4/2 C/8/9/2/4/1/6	828	5. முஹமது திப்ராகிம் மரைக்காயர் த/பெ.வேக் முஹமது மரைக்காயர் 6. முஹமது உசேன் மரைக்காயர் த/பெ. வேக் முஹமது மரைக்காயர் 7. தம்பி சாயபு மரைக்காயர் த/பெ.கு.அகமது மரைக்காயர்	6.1m வடக்கு 6.1m தெற்கு	67.4m கிழக்கு 67.0m மேற்கு	410 Sq.mts	வடக்கு தெற்கு சாலை